

# பெற்றோருக்கான வழிகாட்டி: 2021 இலையுதிர் காலத்தில் பாடசாலைக்கு மீண்டும் திரும்புதல்

மாணவர்கள் மற்றும் ஊழியர்களை முடிந்தவரைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு, ஒன்றாறியோவின் தலைமை மருத்துவ அதிகாரியின் கூட்டு முயற்சியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன. கல்வி ஆண்டுக்கான சுகாதார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் நேரில்-சென்று கற்றலுக்குப் பாடசாலைகள் திறக்க அனுமதிக்கப்படுகின்றன.

- **தொடக்கப் பாடசாலைகள்** - பிள்ளைகள் கூட்டாக இருப்பார்கள், அதாவது அவர்கள் ஒரே குழுவைச் சேர்ந்த பிள்ளைகளுடனும் ஒரு ஆசிரியருடனும் இருப்பார்கள். உடற்கல்வி அல்லது பிரெஞ்சு போன்ற செயற்பாடுகளும் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன.
- **மேல்நிலைப் பாடசாலைகள்** - மாணவர்களின் அட்டவணை நேரில்-செல்லும் இரண்டு வகுப்புகளுக்கு மட்டுப்படுத்தப்படுவதைப் பாடசாலைச் சபைகள் உறுதி செய்யும். பாடசாலைகளுக்கு விதிவிலக்குகள் உள்ளன, அங்கு தரங்களை ஒருங்கிணைப்பதன் மூலம் அல்லது பாடசாலையின் ஒட்டுமொத்த அளவு சிறியதாக இருந்தால், தொடர்புகளை மட்டுப்படுத்தித் தொடர்புத் தடமறிதலைச் சமாளிக்கக்கூடியதாக இருக்கும்.

**குறிப்பு:** மாணவர்கள் மற்றும் குடும்பங்களுக்குத் தொலைநிலைக் கற்றல் ஒரு தெரிவாகத் தொடர்ந்தும் இருக்கும்.

## பிள்ளைகளைப் பாடசாலையில் பாதுகாப்பாக வைக்க சில நடவடிக்கைகள் இங்கே உள்ளன

- **மாகாணம் முழுவதும் காற்றோட்டத்துக்கான மேம்பாடுகள்:**
  - ◆ காற்றோட்டம் மற்றும்/அல்லது வடிகட்டுதல் ஆகியவற்றை மேம்படுத்துவதன் மூலம் பாடசாலைகளில் காற்றின் தரத்தைப் பாடசாலைச் சபைகள் தொடர்ந்து மேம்படுத்தி வரும். இதில் நீண்ட நேரத்துக்கு வடிப்பான்களைப் பயன்படுத்துதல் மற்றும் தனித்த HEPA வடிகட்டி அலகுகளைப் பயன்படுத்துதல் போன்ற அமைப்புகள் அடங்கும்.
  - ◆ சுகாதாரம் மற்றும் பாதுகாப்பில் மேலதிகமான நடவடிக்கையாக ஜூனியர் மற்றும் சீனியர் மழலையர் பாடசாலை வகுப்பறைகளில்

ஒரு தனி HEPA வடிகட்டும் சாதனத்தைப் பாடசாலைச் சபைகள் வைக்கும்.

- பாடசாலைகளின் மற்றும் அதிகமாகத்-தொடும் மேற்பரப்புகளின் சுத்திகரிப்பை மேம்படுத்துதல்.
- **முகக்கவசம் ஒன்றினை அணிதல்:**
  - ◆ 1 முதல் 12 ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பாடசாலையிலும் பாடசாலைப் போக்குவரத்திலும் சரியாகப் பொருந்தும் முகக் கவசங்களை அணிய வேண்டும்.
  - ◆ மழலையர் பாடசாலையில் மாணவர்கள் முகக்கவசம் அல்லது முகத்திரை ஒன்றினை அணிய ஊக்குவிக்கப்படுகின்றனர்.
  - ◆ பாடசாலை ஊழியர்கள் மற்றும் பாடசாலைப் பேருந்து ஓட்டுநர்கள் மருத்துவ முகக் கவசங்களை அணிய வேண்டும்.
- மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் ஒவ்வொரு நாளும் COVID-19 அறிகுறிகளுக்குரிய பரிசோதனை செய்ய வேண்டும்.
- பாடத்திட்டத்திற்கு அப்பாற்பட்ட செயற்பாடுகள் சில மாற்றங்களுடன் அனுமதிக்கப்படும்.
- இடைவேளையில், பகிரப்பட்ட இடங்கள் மற்றும் உட்புறங்களில் பொருத்தமான உடல் தூரத்தைக் கடைப்பிடித்து, மாணவர்கள் பொருட்களைப் பகிர்ந்து கொள்ளலாம்
- உதாரணமாக வீட்டு அறைகள், நூலகங்கள், தொழில்நுட்ப ஆய்வகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகள், உட்புறக் கூடுகை நடவடிக்கைகளைப் பின்பற்றும்போது, இடங்கள் பகிரப்படுவதற்கு அனுமதிக்கப்படும்.
- ஒழுங்காகக் கை கழுவுதல் அல்லது ஆல்கஹால் சார்ந்த கை சுத்திகரிப்பானைப் பயன்படுத்துதல்.

வழிகாட்டுதல்களை அறிவிப்பதற்கும் புதுப்பிப்பதற்கும் உரிய முக்கிய நடவடிக்கைகளை மதிப்பிடுவதற்குச், சுகாதாரத் தலைமை மருத்துவ அதிகாரி மற்றும் உள்ளூர்ப் பொது சுகாதாரப் பிரிவுகளுடன் நாம் தொடர்ந்து பணியாற்றுவோம். உள்ளூர்ப் பொது சுகாதாரத் தரவுகளின் அடிப்படையில் சில பொது சுகாதாரப் பிரிவுகளுக்கு மேலதிகமான சுகாதார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தேவைப்படலாம். முக்கியமான பொது சுகாதாரம் மற்றும் தடுப்பூசி போடப்பட்ட விகிதங்கள் போன்ற சுகாதாரக் குறிப்பீடுகளின் அடிப்படையில் இத்திட்டம் மாற்றப்படலாம் என்பதைத் தயவுசெய்து நினைவிற் கொள்க.